

CHEMFAB/SEC/2022-2023

4th April. 2022

**BSE Limited** 

Corporate Relationship Department Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400 001. National Stock Exchange of India Limited

The Manager, Listing Department "Exchange Plaza"

Bandra - Kurla Complex, Bandra (E) Mumbai - 400 051.

BSE – Scrip Code: 541269 NSE Symbol: CHEMFAB

Dear Sir/ Madam,

Sub: Newspaper advertisement for the Extra-Ordinary General Meeting of the Company

We wish to inform you that the Board of Directors at the meeting held on 30<sup>th</sup> March 2022, approved convening of the Extra – Ordinary General Meeting ("EGM") of the Company on 22<sup>nd</sup> April 2022.

In line with the requirements of Regulation 47 of SEBI (LODR) Regulations, 2015, the Notice of the EGM along with the details of the E- Voting were published in the following newspapers on 01st April 2022: -

- 1. Business Standard English Newspaper.
- 2. Makkal Kural Tamil Newspaper.

Attaching the copies of the advertisements published in the above-mentioned newspapers.

Request you to kindly take the above information on record.

Thanking You,

Yours faithfully,

For CHEMFAB ALKALIS LIMITED

.Vignesh

**B.Vignesh Ram** 

**Company Secretary and Compliance officer** 





# EVs face a burning question of safety

Serial fires in green two-wheelers in a week raise questions about the regulation and safety standards of this fast-growing section of the automobile industry

SHALLY SETH MOHILE & SHINE JACOB Mumbai/Chennai, 31 March

erial fire incidents involving Okinawa Autotech, Ola S1 Pro and Pure EV within a week have prompted all the stakeholders, including the government and electric vehicle (EV) makers, to swing into damage-control mode.

On Tuesday night, videos of an electric scooter model of Pune-based Pure EV, a sevenvear-old EV two-wheeler maker. engulfed in flames in Chennai went viral on social media. It was the fourth such incident involving e-scooters within a week, putting in doubt the safety of battery-operated two-wheelers. Home-grown Okinawa, meanwhile, recorded two incidents.

"It's unfortunate and it shouldn't have happened in the first place. We are seeking inputs from the companies on the reasons that could have led to the fire. We are also waiting for the expert committee to submit its findings to the government," said Reji Mathai, director at Pune-based Automotive Research Association of India (ARAI), which is responsible for giving certificates of safety and roadworthiness to automobiles.

A government-appointed team that includes experts from the Indian Institute of Science (IISC) and Centre for Fire Explosives and Environment Safety has been deputed to visit and investigate the accident sites in Vellore, Pune and Trichy. Asked whether the high recurrence of such incidents - particularly those involving models from the same companies merit a stricter action such as a mandatory recall of vehicles. Giridhar Aramane, secretary, ministry of road transport and highways, said unless one knows the reason for the mishaps, it would be speculative to comment. "Nobody called for such actions when a popular car brand from a large automobile company saw several cases of its model catching fire," he pointed out.

There are two major ways an electric scooter can catch fire. One is through thermal runaway, in which a battery's cells reach a critical temperature that causes them to spontaneously catch fire. Another one is battery failure, which occurs mainly

small businesses are using an

average of four different plat-

forms, according to Raman

sucked into accepting money,"

the millions of small business-

accounts across the many serv-

ices that have sprung up as an

alternative to cash and plastic.

The payment apps don't make

any money out of this activity

because they all run on a shared

public utility. What they get is

data they can analyse to predict

the creditworthiness of the

small shops. It's the banks that

ultimately issue loans to these

"thin-file" customers but fin-

tech controls the flow of infor-

mation — and gets remunerat-

based fintech.

their business?"

31 March



## IN THE LINE OF FIRE

(All in a week)

March 25, 2022: 49-yearold Durai Verma and his daughter, Mohana Preethi, killed in Vellore after their Okinawa electric scooter reportedly catches fire

March 26: Video emerges of Ola S1 Pro electric scooter catching fire in Pune

March 28: An Okinawa electric scooter catches fire at Manapparai, Trichy

March 29: Pure EVs electric scooter catches fire at a toll plaza in Manjampakkam, Chennai

due to poor cell design or manufacturing flaws or even external influence.

"We are investigating the incident and will do a thorough assessment. We adhere to the highest safety standards through rigorous internal testing as well as special phase change materials being implemented in our battery packs to avoid rapid fire/blast kind of scenarios," said a statement from Pure EV. founded by Nishanth Dongari and Rohit Vadera. The company name is an acronym for Power Using Renewable Energy.

A statement from Ola Electric, too, said it is investigating the matter to get to the root cause and would share updates soon. Okinawa, meanwhile, blamed the mishap on the charging process, citing it as a case of short circuit due to negligence in charging.

Though three or four incidents don't add up to a crisis, they do offer cause for pause, more so because EVs have only

Fintech's everywhere in India;


banks need a counterattack

## **GREEN QUESTIONS**

Over 8X increase in the last 6 months in the percentage of consumers concerned about safety and performance of electric scooters

■ Like to buy but not convinced about safety and performance of electric scooters

Like to buy but not convinced about infrastructure available for electric scooters where I live/work



in India after two decades of struggle. India now has close to a million EVs (of all categories) on the roads. Overall EV sales in February 2022 bounced back to growth trajectory, clocking 54,557 units, a monthly rise of 10 per cent and year-on-year

But the problem has been that lucrative incentives and low entry barriers have led to an indiscriminate proliferation of manufacturers. "There are no stringent rules today on manufacturing EVs. Lower powered vehicles can be approved by ICAT without even rigorous testing," said Vinkesh Gulati, pres-Dealers Associations (FADA). ICAT is the International Centre for Automotive Technology

background. Most of them

just started gaining acceptance jump of 185 per cent, according to JMK Research.

ident, Federation of Automobile based in Gurgaon for vehicle homologation and texting.

"There are a number of new entrants with a static electronics for buyers of EVs, it's still

import kits from China. They do not have full battery testing infrastructure and have limited knowledge in auto electronics. Battery management and packaging knowledge is lacking," added Balraj Bhanot, former ARAI director, an automobile homologation expert and former chairman, Central Motor

Vehicle Regulations committee. According to FADA's Gulati, EVs need to be considered an automotive industry technology rather than just a technology industry that enable some companies to focus on offering technology along with EVs and compromising product safety.

"A negative consumer experience will undermine consumer confidence and sentiment about these new environmentally friendly mobility options. EVs are a new and unique technology that requires significant research and development to make them safe and efficient for Indian terrain and climate," he said.

In response to these accidents, the government's testing agencies, including ARAI and ICAT, which are responsible for giving Type Approval certificates, are considering introducing an additional layer of safety audit for EVs. "As of now these agencies only test the batteries and their aggregates. They are actively looking to widen the scope of testing by including a safety or fire audit for the vehicles as well," said a safety expert.

To be sure, given the novelty of the technology, the incidents are not unique to India. Globally, there have been at least 25 such incidents of EVs involving Tesla cars. In 2021, Hyundai recalled more than 75.000 Kona electric SUVs globally, including 456 units in India, after more than a dozen battery fire incidents. Also, General Motors recalled 73,000 Chevrolet Bolt EVs due to concerns of potential battery fires. Mustafa Wajid, member of

the Institution of Engineering and Technology (IET), Future of Transport and Mobility panel, said there are two scenarios in which safety issues must be considered with priority. One is that while charging the EVs, adequate care and electrical protection must be provided at the point of connection to the incoming supply. "It is also important that EV chargers supplied by the EV maker are used, since compatibility with power supply and EV batteries is mandatory," he said. The second is the safety issues arising due to internal causes in the battery packs placed inside the EV, while it is being driven or parked. This is the exclusive responsibility of the EV manufacturer.

But until more stringent standards are in place, caveat emptor.

## India's changing Covid-19 mix

GISAID data shows definitive decline in prevalence of Omicron variant in samples

SACHIN P MAMPATTA & SOHINI DAS Mumbai, 31 March

Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG), the government's initiative for monitoring genomic data, last put out its weekly bulletin on January 10. There has been no further weekly update on what Covid-19 variants are doing the rounds in India for nearly three months now.

Business Standard was able to get more updated numbers through GISAID, a global initiative for sharing genomic data. The prevalence of the Omicron variant in Covid-19 samples is definitively declining, shows information available on their website and on trackers including Covariants.org and Our World in Data, which collate the numbers.

Omicron accounted for around 97 per cent of samples tested as of February 7, nearly a month after INSACOG's last update. Exactly a month later, this had dropped to around 88 per cent. The share of "other" or samples that cannot be classified under any one variant rose to 12 per cent from around 2 per cent earlier (see chart 1).

Anurag Agrawal, director, Institute of Genomic and Integrative Biology, clarified that the "other" were not the hybrid version of the Delta and Omicron variants, commonly dubbed "Deltacron".

"These are almost all sequences with small gaps that prevent exact classification." Agrawal explained. "When the cases decline, the viral load is low in most samples and the sequences are not as good. So, the share of 'others' rises because there are sequencing gaps that

prevent exact lineage matching. Whenever waves subside, the viral load is low and such sequences rise. We saw this with the Delta wave as well."

Agarwal also said that the term Deltacron is vague and best avoided.

As far as the Omicron variant goes, he said that the BA.2 sequence is extremely common in India. "The Omicron wave India witnessed was mostly BA.2. That is different from 'Deltacron' - a wrong term used to describe rare recombinants. Omicron is BA.1, BA.2 and BA.3," Agarwal explained.

Last month, a senior member of INSACOG had told Business Standard that so far, there has been no instance of the Deltacron variant in India. There are, however, cases of "mixed infections" 'There are instances of mixed

infections — Omicron with Delta - which we have picked up initially.... In the beginning of the third wave, when Delta was in circulation, we saw some mixed cases, Now, Omicron is the leading variant," the official had said. Explaining cases of mixed

infections, he said that if an individual meets two persons who are carrying two different strains, there is a possibility of this individual getting infected with both the strains at the same time. This is called mixed or combination infection. This is caused by a recombination of variants, not a mutation of the virus.

The share of "other" in the samples was around 4 per cent on January 10.

The attribution of the rising share of 'other' to a fall in cases seems to find some support in international data. Business Standard also looked at the latest available genomic data for the top


## 1. OMICRON SHARE ROSE AFTER JANUARY

(share of samples, in %) ■ Delta ■ Omicron ■ Other Dec 13 Jan 10 Feb7 Nov 29 Dec 27 Jan 24 Feb 21

2021

2022

## 2. DOMINANT IN COUNTRIES SEEING SURGE



Note:\*UK share of delta variant is less than 0.01 per cent. Compares top 5 countries with highest cases in the last seven days to India. Data as per latest available, based or samples analysed. Source: GISAID, CoVariants.org, Our World in Data, WHC

five countries with the highest number of new cases over the last seven days. Vietnam has a 10 per cent share of the Delta variant in its analysed samples. Around 90 per cent of the rest is Omicron. The share of "other" is less than 1.5 per cent for each of the top five countries (see chart 2).

INSACOG, which has 51 institutions in its network, was trying

to ramp up genomic sequencing from 10,000 samples a month to 8000-10,000 a week. An INSACOG source said sampling has increased as a percentage of total cases, but an increase in absolute terms is not possible now with fewer samples and lower viral loads. INSACOG started Covid-19 genome sequencing in December 2020.

### **CHEVIOT COMPANY LIMITED** CIN: L65993WB1897PLC001409 Registered & Administrative Office

Celica House, 9th Floor, Celica Park, 24, Park Street, Kolkata-700 016 **Ph**: +91 82320 87911/12/13;

Email: cheviot@cheviute.com: Website: www.groupcheviot.net TO WHOM IT MAY CONCERN

Notice is hereby given to the shareholders, business associates and all other stakeholder. of **Cheviot Company Limited** that the premises in which the registered office is situated. as been named "Celica Park" and the name of the building in which the registered office located has been rechristened as **Celica House** in place of erstwhile "Magma House y the building authorities/owner(s)/association(s). In view of the same, all correspondences the registered office of the Company should henceforth be marked and addressed to "Celica House, 9th Floor, Celica Park, 24, Park Street, Kolkata 700 016". It is hereby ed that there has been no change in the location of registered office of the Company. For Cheviot Company Limite

Date: 31st March, 2022

Aditva Banerie

## Limited (SEBI registration number INR000003902) is shifting its Principal

Place of Business to Plot No. 2, Zamrudpur Community Centre, Kailash Colony Extension, New Delhi - 110048 and will be operating from the above-mentioned address with effect from 1st April, 2022. The shareholders of the companies for which Zuari Finsery Limited is acting as a Share Transfer Agent are requested to take note of the same and send all future correspondence at the above-mentioned address.

**ZUARI FINSERV LIMITED** 

CIN: U45400GA2013PLC007383

Registered Office: Jai Kisaan Bhawan, Zuarinagar

Goa - 403726, (India); Telephone No.: +91 - 0832 - 2592180 - 81

Corporate Office / Principal Place of Business: Plot No. 2,

Zamrudpur Community Centre, Kailash Colony Extension,

New Delhi – 110048, Telephone No.: +91 - 11 - 46474000

Email: rta@adventz.zuarimoney.com

**PUBLIC NOTICE** 

Notice is hereby given that the Share Transfer Agent M/s Zuari Finsery

Date: 31.03.2022 Place: New Delhi

Krishan Kant Compliance Officer

For Zuari Finserv Limited

## A MEMBER OF THE OBEROI GROUP

Registered Office: 4 Mangoe Lane, Kolkata - 700 001 Telephone: 91-33-22486751 Facsimile: 91-33-22486785 Investor Service Division: 7, Sham Nath Marg, Delhi-110054 **Telephone:** 91-11-2389 0505 **Facsimile:** 91-11-23890575 Website: www.eihltd.com Email: isdho@oberoigroup.com CIN: L55101WB1949PLC017981

## POSTAL BALLOT NOTICE

The Members of the Company are hereby informed that pursuant to Section 108, 110 of the Companies Act, 2013 read the Companies (Management and Administration) Rules, 2014 (including any statutory modification(s), amendment(s) or re-enactments(s) thereof), the applicable provisions of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 and Secretarial Standards on General Meeting issued by the Institute of Company Secretaries of India read with the General Circular No. 14/2020 dated 8th April 2020, General Circular No.17/2020 dated 13th April 2020, Circular No. 22/2020 dated 15th June 2020. Circular No. 33/2020 dated 28th September 2020, Circular No. 39/2020 dated 31st December 2020, General Circular No. 10/2021 dated 23th June 2021 and General Circular No. 20/2021 dated 08th December 2021 and other applicable Circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI") (hereinafter collectively referred to as "Circulars") and other applicable laws and regulations (including any statutory modification or re-enactment thereof for the time being in force), EIH Limited ("the Company") is seeking yours approval on the Special Businesses as mentioned in the Notice of the Postal Ballot dated 16th March 2022.

The dispatch of Postal Ballot Notice along with explanatory statement ("Notice") only through electronic mode was completed on 31st March 2022 to those Members whose name appear in the Register of Members or in the Register of Beneficial Owners provided by the Depositories as on Friday 18th March 2022 on their E-mail IDs registered with the Company or with the Depositories. Copy of the said Postal Ballot is also available on the website of the Company and Stock Exchanges. Pursuant to MCA circulars requirement of sending the physical copies of the Postal Ballot Notice and Postal Ballot Form has been dispensed

As required under Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company has engaged the services of Link Intime India Private Limited (LIIL) to provide remote e-voting facility to all the Members of the Company. The Company has appointed, Mr. Ajay Kumar Jain, Practicing Company Secretary, JUS & Associates as the Scrutinizer for conducting the process of remote e-voting, in a fair and transparent manner.

Remote e-voting will commence at 9:00 A.M. on 2nd April 2022 and ends at 5:00 P.M. on 1st May 2022. LIIL will disable the remote e-voting after 5.00 P.M. on 1st May 2022. The Members are, therefore, advised to exercise their vote well in advance

Detailed procedure for remote e-voting is provided in the said Postal Ballot Notice. In case of any queries/issues, you may refer to Frequently Asked Questions ('FAQs') and Insta Vote e-Voting manual available at https://instavote.linkintime.co.in, under help section or send an email to enotices@linkintime.co.in or contact on: - Tel: 022 - 4918 6000 or write an email to the Company on isdho@oberoigroup.com.

The result will be declared on Monday, 2nd May 2022 on or before 5:00 p.m. The result alongwith the Scrutinizer Report shall be displayed on the Notice Board at the Registered office of the Company at 4 Mangoe Lane, Kolkata - 700 001 and shall also be placed on the Company's website. www.eihltd.com and communicated to the stock exchanges.

For EIH Limited

## **CHEMFAB ALKALIS LIMITED**

CIN: L24290TN2009PLC071563 Regd. Off.: "TEAM House", GST Road, Vandalur, Chennai 600 048 Website: www.chemfabalkalis.com Email: cosecy@drraoholdings.com Phone: +91 44 22750323 Fax No: +91 44 22750860

#### NOTICE OF THE EXTRAORDINARY GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice hereby given that the Extraordinary General Meeting ("EGM") of the members of M/s. Chemfab Alkalis Limited ("the Company") will be held on Friday, 22nd April,2022 through Video Conferencing ("VC") /Other Audio- Visual Means ("OAVM") at 10.00 A.M (IST) in compliance with the circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) dated 5th May, 2020 ,13" January, 2021 and 23rd June, 2021 read with the other previous circular issued in that connection herein collectively referred to as the (MCA Circulars") and Circular No. SEBI/HO/ CFD/ CMD1/CIR /P/2020/79 dated 12th May, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 15th January, 2021 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circular"), to transact the business as set

In line with the various circulars issued by the MCA and SEBI and in compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, the Secretarial Standard on General Meetings ('SS-2') issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing its Members the facility to exercise their vote by electronic means in respect of the resolutions proposed to be transacted at the EGM. The Company has engaged CDSL to provide the facility of remote E- voting to the members and the facility of E voting and for participation to the members participating in the EGM through VC/OVAM. The notice of the EGM along with the Explanatory Statement is sent only via emails to all the shareholders whose email address was registered with the Company or the depositories/depository participants The Notice of the EGM along with the explanatory statement is also available at the website of the Company i.e. www.chemfabalkalis.com.

Members may access the same at https://www.evoting.com of the CDSL E - Voting website under shareholder/member login by using the remote E -Voting credentials. The process and manner of remote E -Voting, attending the EGM through VC/OAVM and E -Voting during EGM, for members holding shares in demat form or physical form and for  $members\,who\,have\,not\,registered\,their\,email\,has\,been\,provided\,in\,the\,notice\,of\,EGM.$ 

i. The Cut - Off date for determining the eligibility for remote E - Voting and Voting at EGM through E Voting system is 15th April, 2022.A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories (in case of shares held in dematerialized form) as on the cut -off date i.e. 15th April, 2022 only shall be entitled to avail the facility of remote E Voting as well as voting in the EGM through E-Voting system.

i. Remote E- Voting shall commence at 09:00 AM (IST) on 19th April, 2022 and end at 05:00 PM (IST) on 21st April, 2022 and E- Voting shall not be allowed beyond the said

iii. The facility for E- Voting shall also be made available to the members participating in the EGM through VC/OAVM and the members, who have not cast their vote by remote E-Voting, shall be allowed to vote through E-voting in the EGM.

iv. A Member may participate in the EGM through VC/OAVM ever after exercising his/her right to vote through remote E-Voting but shall not be allowed to vote against the EGM. v. Any person who acquires shares of the Company and becomes a Member of the

Company after sending of the Notice and holding shares as of the cut-off date, may obtain the user ID and password by sending a request at: helpdesk.evoting@cdslindia.com/ ccalcosecy@drraoholdings.com. However, if a person is already registered with CDSL for e-voting then the existing User ID and Password can be used for casting their vote. A person who is not a member as on the Cut-Off date should treat this Notice of EGM for Information purpose only. vi. In case of any queries/grievances connected with the remote E- Voting and the E-

voting in the EGM or if the members need any assistance before or during the EGM, the members may contact Mr.Rakesh Dalvi (022 -23058738) at the designated email IDs:  $\label{local-problem} $$ helpdesk.evoting@cdslindia.com or Mr.B.Vignesh Ram, Company Secretary \& Compliance Officer of the Company at the designated email id: $$ $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $ (1.5) $$ 

For Chemfab Alkalis Limited

**B.Vignesh Ram** 

#### potential clients? Historically, depository institutions in emerging markets like India didn't see much busi-

costly pieces of hardware, and could only be deployed at shops Visit a mid-sized store in an that were well-established. Indian city, and you'd wonder These point-of-sales devices if it exists to make any money. were also dumb: Even when the It might just as well be there to lenders got data about a store process transactions for that was swiping a lot of cards issued by them, to advance half-a-dozen payment apps: PhonePe, Paytm, Google Pay, money to a retailer based on BharatPe, Amazon Pay and that knowledge required mul-MobiKwik. Add up the mertiple sales calls. It wasn't worth the trouble then, and makes chants who have downloaded even less sense now that India's the digital services and the figure quickly reaches 80 million. digital revolution has put plastic Athird of India's 60 million-plus in the shade. Credit and debit

Khanduja, the chief executive officer of Mintoak, a Mumbai-But banks also fell behind in embracing payments on smart-"The neighbourhood shopphones. They don't keepers' bandwidth is getting

bigger retailers.

cards get swiped in two out of

10 transactions — usually for

higher-value purchases and at

have a tech DNA and the weight of he says. "When do they run their legacy infrastructure made their There are several juggling own online products acts going on here, apart from clunky. Fintech, which was far nimbler and more people reconciling their

willing to shower generous cash-backs at early adopters, jumped on the opportunity created by India's six-year-old Unified Payments Interface. Using this highly popular, opensource protocol, mobile apps in India move funds in real time — using phone numbers for

person-to-person transfers and QR codes to settle shopping bills. Nearly 2 billion such merchant transactions got done last month. The government mandates that all UPI transactions ed by the lenders for finding be free of charge. You'd think the apps, look-

creditworthy merchants. But why have the banks let fintech ing for ways to make money get between them and all these from payments, would attack the banks' deposit-taking franchise, then. They are, actually.

payments. Card readers were accounts. Similarly, Alphabet accept all digital payments as Inc's Google Pay, the secondmost-popular consumer wallet in India after Walmart Incowned PhonePe, is using its sway to promote fixed deposits. If lenders lose control of both demand and time deposits, what's even the point of their banking licence?

Lending in a digital world is proving to be equally problematic. Banks aren't intuitively geared to handle the unique requirements of small businesses. Suppose the salesperson for Unilever Plc's local unit shows up at a store and says: "Since I have to meet my quarterly target, you can have another 5 per cent discount if you pay

upfront." Traditional lenders internal processes are too slow to clear an immediate loan like that. What's needed are preapproved credit

limits based on the borrower's digital cash flows and innovative products like buy-now-pay-later — but for retailers. This is what banks have been missing out on. Now they want to reclaim the lost ground. But can they?

Perhaps. They'd have to come in as consolidators, leveraging the trust advantage they still have over fintech, which is hobbled by its own ubiquity. Because there are already so many apps on an average shopkeeper's phone, each service obtains only a fragment of actual sales. "Nobody is getting enough data to offer meaningful fin-

That's why the former Visa Inc executive, together with a

well as cash and cards. It produces a single report, leaving retailers free to run their business. Mintoak, which works with HDFC Bank Ltd and State Bank of India, two of India's largest lenders, earns a subscription fee and gets a cut on products that banks sell on the platform, HDFC Bank owns 5.2 per cent of the startup. India's success in digital

finance has inspired many emerging markets to design payments along similar lines, giving Mintoak a foothold in West Asia and the prospect of its first client in Africa. "We want to reconnect banks with SMEs," says Khanduja. Payments aren't the only way to tap small businesses. A

vast chunk of the working capital retailers need is embedded in the inventory. This credit used to reach them informally via distributors of brands, but it's increasingly being provided by e-commerce platforms like venture capital-backed Udaan and billionaire Mukesh Ambani's JioMart app for neighbourhood stores.

The UK-based Standard Chartered Plc has made an attempt to get into India's business-to-business e-commerce with the hope of replicating the model in Kenya and other emerging markets. Most other banks, though, would rather stick to what they know. Luckily for them, none of the

Place: Chennai

**Company Secretary and Compliance officer** 

couple of his colleagues, came Lalit Kumar Sharma BharatPe part-owns a bank and up with the idea of Mintoak, a back to the cash counter Place: Delhi Sr. Vice President & is thus in a position to lure retailwhite-label merchant-payment Date: 1st April 2022 Company Secretary ness in democratising cashless ers to switch their current platform for banks that can Bloomberg

existing merchant-payment apps still has the revenue heft of a Block Inc — formerly ancial services," Khanduja says. Square Inc — in the US. Before a dominant player emerges in the fragmented market, India's banks need to find their way

புதுடெல்லி, ஏப்.1 கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன. முககவசம் தொடர வேண்டும் என அணிவது மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகையே கோன்றி சீனாவில் உலுக்கி வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இந்த தொற்று பரவத்தொடங்கியதும் மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24ந் தேதியன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு தல்களையும் வெளியிட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள், பொது போக்குவரத்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிகள் வணிக அடைப்பு, மூடல். கியேட்டர்கள் வளாகங்கள் மூடல் இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

பொதுமக்கள் ഖ്ட്டെ விட்டு வந்தால் முககவசம்

## 'முகக்கவசம் அணிதல் தொடர வேண்டும்'

கிருமிநாசினி கொண்டு செய்ய வேண்டும், சமூக சுத்தம் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் நீண்டன. திருமணம் போன்ற சுபகாரியங்களில் இறுதிச்சடங்கு பங்கேற்கவும், நிகழ்ச்சிகளில் போன்ற துக்க கொள்ளவும் எண்ணிக்கை கல**ந்**து கொண்டு கட்டுப்பாடுகள் ஆண்டுகளாக இத்தகைய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தன. இவற்றுக்கு மத்தியில் 3 கொரோனா அலைகளை நாடு சந்தித்தது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நிலைக்கு ஏற்ப தளர்த்தப்படுவதும், மீண்டும் பரவல் உச்சம் தொடுகிறபோது, மறுபடியும் போடப்படுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. தற்போது இயற்கையாகவே சதவீத மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதும், அளவிலான மக்களுக்கு

டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு எதிர்ப்புச்சக்தி நோய் பெருகியும் இருப்பது செரோ ஆய்வில் தெரிய வந்தது.

. கொரோனா 3வது அலை முற்றிலும் கட்டுக்குள் வந்துவிட்டது. அலை என்று ஒன்று வந்தால்கூட பெரிதான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். நிலையில் இந்த ஆண்டுகளாக மத்திய கடந்த அறிவித்து அமலில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளும் மார்ச் 31ந் தேதியுடன் நீக்கப்பட்டு விடும், புதிதாக எந்த உத்தரவையும் வெளியிடப்போவதில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 23ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று **நள்ளிரவடன்** முடிவுக்கு

## வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க ரு.10 கோழ ஒதுக்கீடு

விலங்குகளால் ஏற்படும் வன பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க ரு.10 கோடி அரசு நடப்பாண்ட<u>ு</u> ஒதுக்கீட<u>ு</u> வழங்கியுள்ள<u>து</u> அமைச்சர் ഖனத்துறை கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ഖனத்துறை கூட்ட அரங்கில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறைக்கான மேம்பாட்டுப் குறித்து வனத்துறை மண்டல வனப் பாதுகாவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

அமைச்சர் கூறியதாவது:-

பசுமைத் தமிழகத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் வனப்பரப்பை சதவீதம் உயர்த்திடவும், வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதம் தடுக்கவும், வன விலங்குகள் மோதல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

நடப்பாண்டில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் தாக்கப்படும்பொழுது ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க இரண்டு கட்டமாக இதுவரை ஒதுக்கீடு ரூ. 10 கோடி அரசு நிதி இதன் மூலம் வழங்கியுள்ளது. நடப்பாண்டு நிலுவையில்லாமல்

கடன் கணக்கு எண்/கடன்தாரர்(கள்)/உடன்கடன்தாரர்(கள்)/ உத்தரவாததாரர்(கள்) பெயர், முகவரி

1600mm. 1403HLD0290837 and 1403HLT0294658 and H403HLT0294659) 1. குறார் பெங்கட்ராமன் (கடன்தாரர்) 2. கே. கரேஷ் (உடன் கடன்தாரர்) 7.4 டிபிரஸ் காலனி, 143வது தெரு அண்ணாநகர், மேற்கு

1. பி. ஸ்ரீவித்யா (கடன்தாரர்) கதவு எண் 5/514, ஏ2 ஆப்கான்ஸ் ஸ்வாதி அபார்ட்மெண்ட்ஸ், எண் 1 அப்பர், அப்கான் ஸ்வாதி அபார்ட்மெண்ட் தெரு. செங்கல்பட்டு–600100

1. ஏ. அஸ்லாம் சயிது (கடன்தாரர்) எண். 12/555, முகப்பேர் கிழக்கு முகப்பேர்,

கிளை: சென்னை LAN No. 403HSL99953349 and

அமைச்சா் ராமச்சந்திரன் தகவல்



டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை

ரு.78,15,588 /—

(ரூபாய் எழுபத்தெட்டு லட்சத்து பதினைந்தாயிரத்

ரூ.38,48,867 /— (ரூபாய் முப்பத்தெட்டு லட்சத்து ாற்பத்துஎட்டாயிரத்து எண்ணூற்று அறுபத்தேழு மட்டும்)

22 பிப்ரவரி 2022

ரூ.23,06,542 /— ரூபாய் இருபத்துமூன்று லட்சத்து ஆறாயிரத்து ஐநூற்றுநாற்பத்திரண்டு மட்டும்)

நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 73 லட்சம் மரக்கன்றுகள் 38 கோடி செய்யப்பட்டு திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. தனியார் பட்டா நிலங்களில் அதிக மரக்கன்றுகளை வளர்க்க, விவசாயிகளை ஊக்கப்படுத்திட விவசாயிகள் வளர்க்கும் மரங்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டி அவற்றை விற்பதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும். இக்கூட்டத்தில் முதன்மை வனத்துறை தலைமை வனப் பாதுகாவலர் சையத் முஜம்மில் முதன்மை அப்பாஸ், தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மஹபத்ரா, கூடுதல் முதன்மை தலைமை வன

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லமிடெட் கார்ப்பரேட் அலுவலகம்: செரிப்ரம் ஐடி பார்க் B2 கட்டிடம் 5வது தளம், கல்யாணி நகர், புனே, மகரராஷ்டிரா 411014. கினை அலுவலகம்: 5வது தளம், யூனிட் எண். 508, டெல்டா பிரிவு, ரஹேஜா டவர்ஸ், #177, அண்ணாசாலை, சென்னை 600 002

விவர்க்கப்பட்டுள்ள வாயசாயமுகளும் செத்து மற்றும் அதன் தண்டுகளும் பகுதிகளும்: சுதவு எண். 55/20 போக்க்கை, தெரு செம்யியம், பெரும்நர், சென்னை, தமிழ்நாடு—600 011 நிலப்பரப்பு 840 சனு அடி மற்றும் கட்டிடப் பகுத் 750 சனு அடி திழக்கு: அன்னைமலைக்கு சேர்த்தமான

துடி — ஆன்ணாமலைக்கு சொந்தமான சொத்து, மேற்கு: போக்சன் தெரு, வடக்கு: வின்சென்டுக்கு சொந்தமான சொத்து, தெற்கு: ஏகவல்லிக்கு சொந்தமான சொத்து

விவரிக்கப்பட்டுள்ள விவசாயமல்லாத சொத்த

வவாககப்பட்டுள்ள விவசாயல்லாத செத்து மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும். ப்ளாட் என். F2 (பின்புறம் ப்ளாட்), முதல் தளம் லிம்ராஸ் அபார்ட்டுமன்ட் மனை 174 டிவிஎஸ் காலவி 45வது தெரு அண்ணாநக் விரிவாக்கம் சென்னை தமிழ்நாடு—600101, கிழக்கு: எஸ்.எல்.கி. எண் 175, மேற்கு: எஸ். எல்.கி. எண் 173, வடக்கு: 20 அடி சாலை, தெற்கு: மளை எண் 1033

விவரிக்கப்பட்டுள்ள விவசாயமல்லாத சொத்து மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும் மனை என் 1 ப்ளாட் என் ஏ2, தரைதளம் பிளாக் ஏ அப்பர் தெரு, மேடவாக்கம், சென்னை, தமிழ்நாடு—600100, கிழக்கு, காலி மனை, மேற்கு மனை என். 2, வடக்கு, அப்பர் தெரு 20 அடி சாலை, தெற்கு: பி. நடராஜன் நிலம்

கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும்

கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 2002 பிரிவு 13(2)ன் கீழ் டிமாண்ட் நோட்டீஸ்

கடன்டடுபுசு சொத்து மதான உரிமை அமலாக்கச் சட்டம், 2002 பிரிவு 13(2)ன் கீழ் டிமாண்ட நோட்டில் கீழே கையொப்பமிட்டுள்ள M/s பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஆகிய நான், கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கடன்தரார்(கள்)/உடன்கடன்றார்(கள்) ஆகியோர் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மீது வீட்டு கடன்(கள்)/கடன்(கள்) வாங்கி அவர்கள் அசல், வட்டி மற்றும் இதர கட்டணங்களை நிரும்ப செலுத்த தவறியதால் அவர்களுக்கு கீழ்க்கண்ட அறிவிப்பினை அளித்துகளேன். இதன் விளைவாக கடன்கள் செயல்படாத சொத்துக்களன். கானது. அகையால், அவர்களுக்கு 2020ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 13(2) வது பிரிவு மற்றும் வீதிகளின் கீழ் அறிவீப்புகள் கடைசியாக தெரிந்த அவர்களில் உடைசிக்கு அனுப்பப்பட்டது. எனினும் அவை வாங்கப்படாமல் திரும்ப வந்துவிட்டது. அவர்கள் பெற்ற கடன் வசதியின் கீழ் திரும்ப செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தக் கோரி இந்த வெளியீட்டின் மூலம் கடன்தாரா்(கள்)/உடன்கடன்தாரா்(கள்) ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாவலர்கள் மீதா பானர்ஜி, கே.கே. கௌசல், தெ.ஜனா, ஏ.வெங்கடேஷ், கிரிதர், இ.அன்வர்தீன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக டிவிஎஸ் நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பு சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் ஆணைமலை, சத்தியமங்கலம், களக்காடு ஆகிய புலிகள் சரணாலயங்கள் மூன்று பாதுகாப்பிற்காக 150 லேமினேட் லைட்ஸ், 30 பைனாகுலர் மற்றும் ஜிபிஸ் உபகரணங்களை அமைச்சர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனத்தின் சமூக சேவை தலைவர் ஸ்வரண்சிங், அமைப்பு டிவிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சேகர், ஆலோசகர் ஸ்ரீதரன் கலந்து

## பெயர் மாற்றம்

M.Ajay, தந்தை பெயர் V.Marimuthu, பிறந்த தேதி: 16-10-2016 (பிறந்த மாவட்டம்: புதுக்கோட்டை), ப.நெ.4, பு.நெ.355, வெள்ளாளர் தெரு, வேம்பன்பட்டி அஞ்சல், கந்தர்வகோட்டை தாலுகா புதுக்கோட்டை - 613301 pகவரியில் வசிக்கும் எனது மகன் இனி M.KAVIN என்று அழைக்கப்

IMPAL அநினிப்ப

(முதலீட்டாளர் கல்னி மற்றும் பாதுகாப்பு நிதி ,ணையத்துக்கு (ஐஇபிளப்ஏ) கம்பெணிம் சமபங்குகளை கட்டாயமாக மாற்றல்)

பங்குதாரர்களுக்கு இதன் மூலம் அறிவிப்பது யாதெனில் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை, பரிமாற்றம் மந்நும் திரும்ப அளித்தல்) விதிகள் 2016 ற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 124ன்படி, 2014-15 நிதி ஆண்டில் இடைக்கால அறிவிக்கப்பட்ட டிவி டெண் டை கொடர்ந்து ஏமு ஆண்டுகளாக கோராமல் இருந்தால் அவை 03 ஜுலை 2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐஇப்எப்—பிற்கு மாந்நப்படும். **மேலும், விதிகளில்** வரையறுக்கப்பட்டுள்ளபடி, தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு டிவிடெண்ட் கோராத பங்குதாரர்களின் . சம்பந்தப்பட்ட பங்குகளும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத் திற்கு (ஐஇபி எப் ஏ)

மேர்கண்ட விதிகளுக்கிணங்க

மாற்றப்படும்.

ஐஇபிஎப்ஏ—விற்கு மாற்றப்பட உள்ள பங்குகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட பங்கு தார்களுக்கு தனித்தவியே பதிவுத் தபால் மூலம் கம்பெனி தெரிவித்துள்ளது. மேலும் அவை எங்களின் இணையதளம் www.impal.netல் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோரப்படாத டிவிடெண்டுகள் மற்றும் மாற்றப்பட உள்ள பங்குகள் குறித்த http://www.impal.net/investor.htmஐ பார்வை யிடுமாறு பங்குதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 03 ஜுலை 2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ 2014—15 நிதி ஆண்டிற்கான இடைக்கால டிவிடெண்டை கோரிப் பெறுமாறு . சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 03 ஜுலை 2022க்குள் சம்பந்தப்பட்ட பங்குதாரர் களிடமிருந்து எந்தவித தகவலும் கம்பெனியால் பெறப்படாத பட்சத்தில் விதிகளின் தேவைக்கேற்ப கெடு தேதிக்கு (04 ஜுலை 2022) முன் ஐஇபீஎப்—பிற்கு டிவிடெண்ட் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குகளும் அதற்கு மாள்ளப்படும்

ஐஇபிஎப்/ஐஇபிஎப்ஏ கணக்கிற்கு மாற்றப்பட்ட கோரப்படாக டிவிடெண்டுகள் மற்றும் பங்குகளுக்கு கம்பெனிக்கு எகிராக எந்கவிக கோரிக்கையையும் எழுப்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், ஐஇபிஎப்/ ஐஇப்எப்ஏ கணக்கிற்கு மாற்றப்பட்ட கோரப்படாத டிவிடெண்டுகள் மற்றும் பங்குகளை விதிகளில் பரிந்துரைக்கப் பட்ட முறையில் ஐஇபிஎப் ஆணையத்திட மிருந்து பங்குதாரர்கள் கோரிப் பெறலாம். மேற்கண்ட விஷயம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து கம்பெனிகள் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் M/s.கேமியோ கார்ப்பரேப் ர்வீசஸ் லிட்., ''சுப்ரமணியன் கட்டிடம் கிளப் ஹவுஸ் ரோடு, சென்னை 600002, தொலைபேசி : 044—28460390

> இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்ஸைரீஸ் லிமிடெட்டுக்காக S. கல்யாண கம்பெனி செயலாளர் மற்று

## எல்காட் நிறுவனத்தில் மின்னணு கொள்முதல் வலைத்தளம்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கினார்

சென்னை நந்தனம் தமிழ்நாடு மின்னணு (எல்காட்) நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ மின்னனு தங்கராஜ் தமி**ழ்**நாடு நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்டுள்ள மின்னணு கொள்முதல் ഖலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், மின்னணு மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ், செயல் இயக்குநர் எஸ். அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் அரசின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்புகளுக்கான விருப்பக் கொள்முதல் நிறுவனமாக செயல்படுகிறது. எல்காட் நிறுவனம் அரசுத் துறைகளுக்கு தரமான மின்னணுப் பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. எல்காட் நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நேரத்தில் உரிய சேவைகளை மின்னணு மின் வழங்குவதற்கும், ഖതെള്ളണള്ത്യ கொள்முதல் எல்காட் உருவாக்கியுள்ளது.

கோள்முதல் இதுநாள் வரை சேவைகள் கடிதம் மற்றும் நேரடியாக வழங்கப்பட்டது. இந்த சேவையால் விலைப் பட்டியல் மற்றும் கொள்முதல் ஆணைகள் வழங்குவதற்கு சுமார் ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. தற்போது உடனடியாக கொள்முதல் . மேற்கொள்ளப்படுவதுடன் மின்னணு வலைத்தளம் மூலம் துறைகள் கொள்முதல் பயனர் நிலைகளை அறிந்து கொள்ளலாம். இந்த வலைத்தளம் மூலம் எல்காட் நிறுவனத்தின் பயனர் விற்பனையாளர்களுக்கு



இடையேயான மேம்படுவதுடன் நிறுவனத்தின் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

பயனர் துறைகள் விற்பனையாளர்களுக்காக காணொலிகள் மற்றும் கையேடுகள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு

பிரத்யேக தொழில்நுட்ப உதவி மைய தொடர்புகள் ஆதரவு எண் 04424333015 எல்காட் வணிகத்தை நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் துறைகள் அரசு தங்களுக்கு மற்றும் தேவையான தகவல் தொழில்நுட்ப பயிற்சி வன்பொருட்களை கொள்முதல் செய்ய இவ்வலைத்தளத்தை

பயன்படுத்துமாறு

கொள்ளப்படுகிறது.

## தமிழகத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா

சென்னை, ஏப்.1 தமிழகத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு**த்**துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று புதிதாக 19 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 7

குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 61 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 14வது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பும் இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 51 பேர் செய்யப்பட்டுள்ளனர். 'டிஸ்சார்ஜ்' சிகிச்சையில் 306 பேர் தற்போது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

**IDFC FIRST** 

SHRIRAM TRANSPORT FINANCE CO LTD								
SUNGUVARCHATHIRAM BRANCH VEHICLE FOR SALE								
S.NO.	VEH.NO.	MAKE		MODEL				
l.	TN21AU-2318	RENAULT DUST DIESEL 5 SEATER	ER 110PS	RXL 2012				
2.	TN10P-9599	EICHER 10.90 FBT		2006				

CONTACT: CHANDRASEKAR.G 9962448730

### பத்திரம் காணவில்லை

யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை இதன்படை யாக்குகும் அதாவ்பட்பது என்னவ்வறாம் சசைவ்சைம் 0000 001, கொண்டித்தோப்பு, அம்மன் கோவில் தெரு கதவு எண். 136, 3வது தளத்தில் வசிக்கும் எனது கட்சிக்காரர் திரு. முக்கேஷ் பி. ஜெயின், த/பெ. பூட்டாமல் ஜெயின், கடந்த 28.03.2022 தேதியன்று தான் வைத்திருந்த செம்பியம் சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண். 4760/1990 என்ற அசல் ஆவணத்தை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதிய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள லக்ஷ்மி கோயில் பேருந்து நிலையம் அருகில் தொலைத்துவிட்டார். ஆகவே மற்படி சொத்து பகுதிரத்தை எவரேனும் கண்டெடுத்தால் எனது கட்சிக்காரர் முகவரிக்கோ அல்லத நீழ்கண்ட எனது அலுவலுகத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுச்

மாதவரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சர்வே எண். அமைந்துள்ள வீட்டு கட்டம் காலி மணை பிளாட் எண். 40,இதன் மொத்த துமைந்துள்ள வட்டுர் கெட்டம் கொல் மணை பளிட என ரப்பளவு 1807 சதுரடிகளாகும். இதன் நான்கெல்லைகள் படக்கே மனை எண். 43

தெற்கே மனை எண். 37

எண். 72, ஜெர்மையா சாலை, வேப்பேரி, சென்னை 600 007 044-42167648

## கெம்பேப் ஆல்கலீஸ் லிமிடெட்

Phone: +91 44 22750323 Fax No: +91 44 2275086

## அசாதாரண பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும்

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் (MCA) வெளியிடப்பட்ட5 மே 2020, 13 ஜனவரி, 2021 மற்றும் 23 ஜூன் 2021 தேதியிட்ட பொது சுற்றிக்கைகள் மற்றும் இது தொடர்பாக முன்னர் வெளியிட்ட இதர பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் (கூட்டாக எம்சிஏ சுற்றறிக்கைகள் என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் செங்துரிங்கு அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா ("செப் சுற்றறிக்கைக") வெளியிட்ட 12 மே 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். No. SEBI/HO/ CFD/ CMD1/CIR /P/2020/79 மற்றும் 15 ஜனவரி 2021 தேதியிட்ட SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11ன்படி அசாதாரண பொதுக்கூட்ட

rட்டம், 2013 பிரிவு 108, அவ்வப்போது திருத்தப்பட்ட, நிறுவனங்கள் (பே சூட்டம், 2013 பாய் (100, அவ்வப்போது அஞ்தப்பட்ட நழுங்களைகள் (200) மற்று மிற்வாகம்) நிர்வாகம்) விதிகள், 2014 விதி 20 மற்றும் இன்ஸிடிடியூட் ஆப் கம்பெனி செகரடாலே ஆப் இந்தியா வெளியிட்ட பொதுக் கூட்டங்கள் மீதான செயலக தரநிலை ('SS2') மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிமுறைகள், 2015 விதி 44ன்படி, அசாதாரண பொதுக்கூட்டத்தில் பரிவாத்தனை செய்ய முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மீջ மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான வசதியை அதன் உறுப்பினர்களுக்கு நிறுவன. மன்னனு முறையில் வாக்களிப்பதற்கான வசதியை அதன் உறுப்பினாகளுக்கு நிறுவனம் வழங்குகிறது. உறுப்பினாகளுக்கு தொலைதூர மின்வாக்குப்பதிவு வசதியை வழங்கவும் VCJ
OVAM மூலம் அளதாரண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினாகளுக்கு மின்னனு வாக்களிக்கும் வசதி மற்றும் பங்கேற்பதற்கான வசதிக்கு நிறுவனம் சிடிஎஸ்எல்—ஐ ஈடுபடுத்தியுள்ளது. நிறுவனம் அல்லது டெபாசிட்டசி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவியை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அசாதாரண போதுக்கூட்ட அறிவிப்புடன் விளக்க அறிக்கை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
அசாதாரண பொதுக்கூட்ட அறிவிப்புடன் விளக்க அறிக்கையும் நிறுவனத்தின் இணையதளம்

பங்குதாரர்/உறுப்பினர் உள்நுழைவின் கீழ் சிடிஎஸ்எல் மின் வாக்களிப்பு இணையதளம் https://www.svoting.comல் உறுப்பினர்கள் தொலைதூர மின்வாக்களிப்புச் சான்றுகளைப் பயன்படுத்தி அணுகலாம். டீமேட் படிவம் அல்லது காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யாத உறுப்பினர் களுக்கு தொலைதூர மின் வாக்களிப்பு, VC/OAVM மூலம் அசாதாரண பொதுக்கூட்டத்தில் sலந்து கொள்ளும் செயல்முறை மற்றும் அசாதாரண பொதுக்கூட்டத்தின்போது மின் வாக்களிப்பு முறை ஆகியவை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தெரிவிப்பதாவது

தொலைதூர மின் வாக்களிப்பு மற்றும் அசாதாரண பொதுக்கூட்டத்தில் மின் வாக்களிப்ப ற மூலம் வாக்களிக்கும் தகுதியை நிர்ணயிப்பதற்கான கட் ஆப் தேதி ஏப்ரல் 15, 2022 நம். கட் ஆப் தேதியான 15 ஏப்ரல் 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது நம் பயக்கும் உரிமையாளர் பதிவேட்டில் (டிமெட்டிரியலைஸ் செய்யப்பட்ட வடிவத்தில் தன்மை பயக்கும் உரிமையாளர் பதிவேட்டில் (டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்ட வடிவத்தில் வைத்திருக்கும் பங்குகளின் விஷயத்தில்)பதிவாகி உள்ள பெயர்களில் உள்ள நபர் மட்டுமே அசாதாரண பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்வாக்களிப்பு மற்றும் மின்னணு முறையில் வாக்களிக்கும் உரிமையை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

அசாதாரண பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலம் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு மின் வாக்களிக்கும் வசதியும் அளிக்கப்படும் மற்றும் தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்காத உறுப்பினாக்கர் அசாதாரண பொதுக்கூட்டத்தில் மின்னணு முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ல், ஒரு உறுப்பினர் தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திய பிறகு VC/OAVM மூலம் அசாதாரண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலா. ஆனால் அசாதாரண பொதுக்கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். ஆனால் அசந்துர்கள் பொறுகை டட்டத்தில் மண்டும் வாக்கை அனும்தகைப்படம்பட்டது.

உறுப்பினரானவர் மற்றும் கட்ஆப் தேதியின்படி பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறுப்பினரானவர் மற்றும் கட்ஆப் தேதியின்படி பங்குகளை வைத்திருப்பவர் helpdesk. evoling@odslindla.com/ccalcosecy@dracholding.com/க்கு கேளிக்கை அனுப்பி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பெறலாம். எவ்வநாயினும், ஒரு நபர் ஏற்கனவே சிடிவுஸ்வு—ல் மின்னணு வாக்களிப்புக்காக பதிவு செய்திருந்தால், ஏற்கனவே உள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை வாக்களிக்கப் பயன்படுத்தலாம். கட்ஆப் தேதியில் உறுப்பினராக இல்லாத 

ருத் வேண்டும். i. அசாதாரண பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்வாக்களிப்பு மற்றும் மின் பாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள்/குறைகள் ஏற்பட்டால் அல்லது அசாதாரண பொதுக்கூட்டத்துக்கு முன்பாகவோ அல்லது அதன்போதோ உறுப்பினர்களுக்கு ரதேனும் உதவி தேவைப்பட்டால், உறுப்பினர்கள் திரு.ராகேஷ் டால்வியை (022—

ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க் லிமிடெட் CIN: L65110TN2014PLC097792 website: www.idfcfirstbank.com email: bank.info@idfcfirstbank.com பதிவு அலுவலகம்: கேஆர்எம் டவர், 7வது தளம், எண். 1,

ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-600 031 தமிழ்நாடு, இந்தியா, போன் : +91 44 4564 4000; கார்பொரேட் அலுவலகம்: நாமன் சேம்பர்ஸ், C—32, G—பிளாக், பந்த்ரா–குர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கிழக்கு), மும்பை–400 051,

மகாராஷ்டிரா, இந்தியா, போன் : +91 22 7132 5500

### தபால் வாக்கு அறிவிப்பு மார்ச் 30, 2022 தேதியிட்ட தபால் வாக்கு அறிவிப்பில் (அறிவிப்பு) குறிப்பிடப்பட்டுள்ள

கீழ்க்கண்ட சாதாரண தீர்மானங்கள் மீதும், இதர விஷயங்கள் குறித்தும், தொலைதூ கழக்கண்ட சப்தூர்ண் தாயான்பானம் பறும், தூற் படிக்குப்பதிவு ") மூலம் மட்டுமே ஐடிஎப்சி பாஸ்ட் பின்னணு வாக்குப்பதிவு "பின்னணு வாக்குப்பதிவு") மூலம் மட்டுமே ஐடிஎப்சி பாஸ்ட் பேங்க் லிமிடெட்டின் உறுப்பினர்களின் ஒப்புதல் கோரப்படும் என்று கம்பெனிகள் சட்டம், 2013 (சட்டம்), பிரிவு 108 மற்றும் 110 மற்றும் இதர பொருந்தக்கூடிய விதிகள் உடன் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014–ன் விதி 20 மற்றும் 22 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015–ன் விதி மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 44, பொதுக் கூட்ட செயலக தரநிலை ("எஸ்எஸ்2") மற்றும் இந்திய அரசின் கார்ப்பரேப் விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ('எம்சிஏ சுற்றரிக்கைகள்') (தற்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ திருத்தங்(கள்) அல்லது அதன் மறு அமலாக்கம்(கள் உட்பட) வெளியிடப்பட்ட ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட எண் 17/2020, ஜூன் 15, 2020 தேதியிட்ட எண். 22/2020, செப்டம்பர் 28, 2020 தேதியிட்ட எண்.33/2020, டிசம்பர் 31, 2020 தேதியிட்ட எண்.39/2020 மற்றும் ஜூன் 23, 2021 தேதியிட்ட எண். 10/2021 மற்றும் டிசம்பர் 08, 202 தேதியிட்ட எண்.20/2021 ஆகியவற்றின்படி உறுப்பினர்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

வரிசை எண்	தீர்மான விவரச் சுருக்கம்		
	டாக்டர் ஜெய்மினி பகவதியை (DIN : 07274047) வங்கியின் செயல் அல்லாத சுயாதீன இயக்குநராக நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்க.		

எம்சிஏ சுற்றறிக்கைகளின்படி, கட்ஆப் தேதியான **வெள்ளிக்கிழமை, மார்ச் 25, 2022** அன்று நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("என்எஸ்டிஎல்") மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் ("சிடிஎஸ்எல்") ஆகியவற்றிலிருந்து பெறப்பட் உறுப்பினர்களின் பதிவேட்டில்/ நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பட்டியலில் உள்ள வங்கியின் உறுப்பினர்கள் மற்றும் சம்பத்தப்பட்ட வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் மற்றும்/ அல்லது வங்கியின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் (ஆர்டிஏ), கேபின் பிரைவேட் லிமிடெட் ('கேபின்டெக்') மூலம் முகவரிகளை டெபாசிட்டரிகளுடன் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினாகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தபால் வாக்குச்சீட்டு அறிவிப்பு அனுப்பும் பணியை வங்க<u>ி</u> **வியாழக்கிழமை, மார்ச்** 31**,** 2022 அன்று வங்கி நிறைவு செய்துள்ளது.

தபால் வாக்கு அறிவிப்பு அதன் விளக்க அறிக்கையுடன் வங்கியின் இணையதளம் www.idfcfirstbank.com, ஆர்டிஏ இணையதளம் https://evoting.kfintech.com மற்றும் வங்கியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்கு பரிவர்த்தனைகளின் வலைத்தளங்களில் தொடர்புடைய பிஎஸ்இ லிமிடெட் (''பிஎஸ்இ'') மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் ("என்எஸ்இ") பிரிவகளிலும் உள்ளது.

துந்துமா ஸம்வட்டடின் ( எஸ்.ஷ்.) பார்க்கும் நிர்க்கும் அற்றும் தேவைகளுக்கு இணங்க, மேலும், இந்த தபால் வாக்கிற்கான தபால் வாக்குச் சீட்டு படிவம் மற்றும் முன் கட்டணம் செலுத்தப்பட்ட வணிக உறை ஆகியவற்றுடன் தபால் வாக்கு அறிவிப்பு காகித வடிவில் உறுப்பினாகளுக்கு ஆணுப்பப்படாது. மேலும் உறுப்பினர்கள் தங்கள் ஒப்புதலையும் கருத்து வேறுபாட்டையும் 'தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு' முறை மூலம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்பதை உறுப்பினாகள் கவனத்தில் கொள்ளவும் கட் ஆப் தேதியான **வெள்ளிக்கிழமை, மாச்** 25, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு/பலன்பெறும் உரிமையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் மின்னணு

வாக்களிப்பிற்காக தீர்மானிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தேதியில் உறுப்பினர்கள் வாககள்பபற்றதாக தாமானக்கப்படுவார்கள். மெலும் அறைைய சூதபயல் உறுப்பனாகள் பெயரில் பதிவு செய்யப்பட்ட செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தின் விகித்தில் வாக்களிக்கும் உரிமை இருக்கும். அதன் அடிப்படையிலேயே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கட் ஆப் தேதியன்று உறுப்பினராக இல்லாத நபருக்கு இந்த அறிவிப்பு தகவலாக மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. வங்கி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்குவதற்காக கேபின் நிறுவனத்துடன் இணைந்து அந்த சேவையை வழங்குவதற்

பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுமாறு . கொள்ளப்படுகிறார்கள்:

மின்னணு வாக்குப் பதிவு துவக்கம் : **வெள்ளிக்கிழமை, ஏப்ரல்** 01**,** 2022 **அன்று காலை இந்தி**ய நேரப்படி 9.00 மணிக்கு துவங்கி சனிக்கிழமை, ஏப்ரல் 30, 2022 அன்று மாலை இந்திய நேரப்படி **மாலை** 5.00 **மணிக்கு** நிறைவு பெறுகிறது. மின்னணு வாக்களிப்பு மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின் அனுமதிக்கப்படமாட்டாது மற்றும் மேற்சொன்ன காலத்திற்கு பின் நிறுத்தம் செய்யப்படும். தீர்மானத்தின் மீது ஒரு முறை வாக்களித்த உறுப்பினர், அதனைத் தொடர்ந்து

மாற்றி வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். டெபாசிட்டரிகள் மற்றும் கேபின் நிறுவனத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தபால் வாக்கு அறிவிப்பை பெறுவதற்காக தற்காலிகமாக தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து பெற்றுக் கொள்ளும் வசதியை வங்கி ஏற்பாடு செய்துள்ளது. மின்னஞ்சல் பதிவு மற்றும் மின்னஞ்சல் வாக்களிப்பு தொடர்பான விரிவான தகவல்களுக்கு, தபால் வாக்கு அறிவிப்பில் வழங்கப்பட்ட மின்னணு வாக்களிப்பு வழிகாட்டுதல்களை பார்வையிடலாம். உறுப்பினர்கள் https://ris.kfintech.com/clientservices/Dostalballot/registration.aspx என்ற இணைப்பைப்

பார்வையிட்டு அந்த வசதியை அணுகலாம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றலாம் தபால் வாக்குப் பதிவை உண்மைத்தன்மையுடன் வெளிப்படையாக நடத்த அதன் ஆராய்வாளராக மெசர்ஸ் பண்டாரி & அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர்கள் திருமதி. மணிஷா மகேஸ்வரி (உறுப்பினர் எண்.ACS 30224 மற்றும் CP: 11031) அவர்களை னர்கள் குழு நியமித்துள்ளது. 'தொலைதூர மின்னணு வாக்குப் பதிவின்' ஆரா திருமதி. மணிஷா மகேஸ்வரி அவர்கள் பங்கேற்க தவறும்பட்சத்தில் அவருக்கு பதில் திரு ாஸ்.என். பண்டாரி, பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் (உறுப்பினர் FCS. 761 மற்றும் CP 366)

பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் அவர்கள் மாற்று ஆராய்வாளராக இருப்பார். தபால் வாக்கு முடிவுகள் புதன்கிழமை, மே 4, 2022 அன்று அறிவிக்கப்படும். மேலும் இது வங்கியின் இணையதளம் : www.idfcfirstbank.com மற்றும் கேபின் இணையதளம் ல் நூல் (Jevoting.khintech.comல் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இது குறித்து வங்கியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டாக் எக்சேஞ்சிற்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் இந்த முடிவுகள் வங்கியின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பதிவு அலுவலகத்தில்

பார்வைகள்க வைக்கப்படும். யின்னணு வாக்குப்பதிவு குறித்து ஏதேனும் கேள்விகள்/குறைகள் இருந்தால் அது குறித்து https://evoting.kfinitech.comஇன் உறுப்பினர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAOs) பிரிவு மற்றும் பதிவிறக்கப் பிரிவில் உள்ள மின்னணு வாக்களிப்பிற்கான பயனர் கையேட்டை பார்வையிடலாம் அல்லது கேபின் தொலைபேசி : 1800 309 4001–ல் (கட்டணமில்லாதது) தொடர்பு கொள்ளலாம்.

பார்வைக்காக வைக்கப்படும்

இடம்: மும்பை தேதி: மார்ச் 31, 2022

இயக்குனர்கள் குழுவின் ஆணைப்படி ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டுக்காச ஒப்பம்/– சதிஷ் கெய்க்வாட் தலைவர்–சட்டம் மற்றும் கம்பெனி செயலாளர்

## ்பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்

கார்ப்பரேட் அலுவலகம்: 3வது மாடி, பஞ்சீல் டெக் பார்க், விமான் நகர், புனே— 411 014 மகாராஷ்டிரா. கிளை அலுவலகம்: யூனிட் எண் 804, 805, 806, 8 வது மாடி 177, டெல்டா விங், ரஹேஜா டவர்ஸ் அண் சென்னை, தமிழ்நாடு 600002

#### \_னீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 2002 பிரிவு 13(2)ன் கீழ் டிமாண்ட் நோட்டீஸ்

பெறப்படாத அறிவிப்புகளுக்கு மாற்று சேவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரா்(கள் உடன்கடன்தாரர்(கள்)/உத்தரவாததாரர்(கள்) ஆகியோர் கோரப்பட்டுள்ள தொகை, மேலும் வட்டியை இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்க திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் (எந்தவித பாரபட்சமும் இன்றி பஜாஜ் ஹ

பைனான்ஸ் லிமிடெட்டிற்கு உள்ள மற்ற சரியான தீர்வின்படி) 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், பிரிவு 13(4)ன்படி ஈடுபெற்ற ஆஸ்திகள்/அடமான ஆஸ்திகளை சுவாதீனம் நடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் வசமிருப்பதால் அவற்றை மாற்றவோ அல்லது மூன்றாவது

பார்ட்டி உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று மேற்குறிப்பிடப்பட்டுள்ள பார்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

கீழே கையொப்பமிட்டுள்ள M/s பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஆகிய நான், கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரா்(கள்)/உடன்கடன்தாரா்(கள்) ஆகியோா பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மீது வீட்டு கடன்(கள்)/கடன்(கள்) வாங்கி அவாகள் அசல், வட்டி மற்றும் அடயாலிய கைவகப்பட்ட (சொற்றுகளை மீறு பட்டு) சோந்துள்ள இதர கட்டணங்களை திரும்ப செலுத்த தவநியதால் அவர்களுக்கு கீழ்க்கண்ட அநிவிப்பினை அளித்துள்ளேன். இதன் விளைவாக கடன்கள் செயல்படாத சொத்துக்களாக (N.P.A.'s)உள்ளது. ஆகையால், அவர்களுக்கு 2002ம் ஆண்டு கடனிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 13(2) வது பிரிவு மற்றும் விதிகளின் கீழ் அறிவிப்புகள் கடைசியாக தெரிந்த அவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. எனினும் அவை வாங்கப்படாமல் திரும்ப வந்துவிட்டது. அவர்கள் பெற்ற கடன் வசதியின் கீழ் திரும்ப செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தக் கோரி இந்த வெளியீட்டின் மூலம் கடன்தாரா்(கள்)/உடன்கடன்தாரா்(கள்) ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது.

	கடன் கணக்கு எண்/கடன்தாரா்(கள்)/உடன்கடன்தாரா்(கள்)/ உத்தரவாததாரா்(கள்) பெயா், முகவரி	ஈடுபெற்ற/ அடமான அசையா சொத்து/ செயல்படுத்த வேண்டிய சொத்தின் முகவரி	டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை
	கிளை: சென்னை (LAN No. 403SHL50543798 and 403SHL50543809 ) 1.ஹரிகிருக்குண்ட் கோமித்தாஜ் (கடன்தாரர்) எஸ்வப் 305/25 FLST எண் எப்–2 ஏ பிளாக் சாத்தா பரோமோட்டாஸ் 4வது தெரு எம்ஜி நகர் பிரதான சாலை பூத்தமல்லி சென்னை 600056	விவரிக்கப்பட்டுள்ள விவசாயமல்லாத சொத்து மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும்: ப்ளாட் எண் எப்2 முதல் தனம் சாந்தா ப்ரோவோட்டாஸ் பிளாக் எண் ஏ, எஸ். என்ற 305/25, 503 சதுர அடி பிரிக்கப்படாத பங்கு, எம்ஜி நகர், பூத்தமல்லி கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா. சென்னை தமிற்தாடு 6000056, கிழக்கு: எஸ். எண். 304, மேற்கு மனை எண். 56, தெற்கு, பிரிக்கப்பட்ட மனை பி, சி பிளாக்	28 பிபரவரி 2022 சூ. 44,14,178 /- (சூபாய் நாற்பத்துநான்கு லட்சத்து பதினான்காவிரத்து நூற்றுஎழுபத்தெட்டு மட்டும்)
	கிளை: சென்னை (LAN No. 403SH031323600 and 403SH031323678) 1. ஜானகிராமன் சி (கடன்தாரர்) என் 2 155 வேம்புலி அம்மன் கோயில் தெரு வண்டலூர், என்ன அம்மன் கோயில் தெரு வண்டலூர், தமிழ்நாடு—600048	விவரிக்கப்பட்டுள்ள விவசாயல்லாத சொத்து மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும்: ப்ளாட் என். எப் 10 முதல் தளம் சாய் அவியக்தா மனை என் 3ல் பிரிக்கப்படாத பங்கு 433 சதூர அடி, 4வது தெரு நன்பாகள் நகர் பூந்தமல்லி, பட்டா எண் 5641ன்படி சாவே என் 44371 விஸ்தீரணம் 2214 சதூர அடி நண்பாகள் நகர், பூந்தமல்லி தாலுக்கா, திருவன்ளூர் மாவட்டம். கிழக்கு: மனை எண். II, மேற்கு: மனை எண். IV, வடக்கு: 24 அடி ரோடு, தெற்கு: மனை	28 பிப்ரவரி 2022 கு.36,33,460 /— (சூபாய் முப்பத்தாற லட்சத்து முப்பத்துமன்றாயிரத்து நானூற்று அறுபது மட்டும்)

பெறப்படாத அறிவிப்புகளுக்கு மாற்று சேவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள் கடன்தாரர்(கள்)/உடன்கடன்தாரர்(கள்)/உத்தரவாததாரர்(கள்) ஆகியோர் கோரப்பட்டுள்ள தொகை, மேலும் வட்டியை இந்த அறிவிப்ப வெளியான 60 நாட்களுக்கு திரும்ப செலுந்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் (எந்தவில் பாரபட்சமும் இன்றி பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டிற்கு உள்ள மற்ற சரியான தீர்வின்படி) 2002ம் ஆண்டு கடனீட்டுக் சொத்துக்ககை ரோக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், பிரிவ 13(4)ன்படி ஈடுபெற்ற ஆஸ்திகள்/அடமான ஆஸ்திகளை சுவாதீனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செத்துக்கள் பஜாஜ் பைனாள்ஸ் லிமிடெட் வசமிருப்பதால் அவற்றை மாற்றவோ அல்லது மூன்றாவு பார்ட்டி உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று மேற்குறிப்பிடப்பட்டுள்ள பார்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேதி: 01.04.2022 இடம்: சென்னை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, பஜாஜ் பைனான்ஸ் லிமிடெ

மின்னஞ்சல்: investor@cameoindia.com அவர்களை அணுகலாம்.

# மேற்கே ∠∪ அடி சாலை மேற்படி சொத்தானது செம்பியம் சார் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்டது. F. கமால் பெய்க், வழக்கறிஞர்

பதிவு அலுவலகம்: ''டீம் ஹவுஸ்'', ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர், சென்னை 600 048

மின்னணு வாக்குப்பதிவு தகவல்

2021 சத்தியிட்ட 555/HO/LPU/MUZ/URI/P/202/| Irismilup அசந்தாண் பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்த M/S கெய்பேப் ஆல்கலீஸ் லிமிடெட் ("நிறுவனம்") உறுப்பினர்களின் அசாதாரண பொதுக்கூட்டம் ("EGM") வீடியோ கான்பரன்சிங் ("VC") அல்லது பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ("OAVM") மூலமாக வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2022 அன்று இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. எம்சிஏ மற்றும் செபி வழங்கிய பல்வேறு சுற்றறிக்கைகளுக்கு இணங்க மற்றும் நிறுவனங்கள்

ii. தொலைதூர மின்வாக்களிப்பு 19 ஏப்ரல், 2022 அன்று காலை 09:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி 21 ஏப்ரல் 2022 அன்று மாலை 05:00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடையும், மேலும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் மின்வாக்களிப்பு . அனுமதிக்கப்படாது.

23058738) நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிகள்: helpdesk.evoting@cdslindia.com அல்லது திரு.பி. விக்னேஷ் ராம், நிறுவனத்தின் செக்ரட்டரி மற்றும் இணக்க அதிகாரி, நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி: ccalcosecy@drraoholdings.com ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். கெம்பேப் ஆல்கலீஸ் லிமிடெட்டுக்காக

. நாள் : 30.03.2022 நிறுவனத்தின் செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி